

CA



THE INSTITUTE OF  
**CHARTERED** ACCOUNTANTS  
OF SRI LANKA

# **SUGGESTED SOLUTIONS**

**KE1-Financial Accounting & Reporting  
Framework**

**March 2018**

## பிரிவு 01

### விடை 01

1.1

கற்கை வெளிப்பாடு : 1.1.3

சரியான விடை: D

1.2

கற்கை வெளிப்பாடு : 4.2.1

சரியான விடை: C

1.3

கற்கை வெளிப்பாடு : 1.2.5

சரியான விடை: A

1.4

கற்கை வெளிப்பாடு : 1.2.6

சரியான விடை: C

1.5

கற்கை வெளிப்பாடு : 2.1.1

சரியான விடை: B

1.6

கற்கை வெளிப்பாடு : 2.5.1

சரியான விடை: B

1.7

கற்கை வெளிப்பாடு : 2.6.1

சரியான விடை: D

1.8

கற்கை வெளிப்பாடு : 4.5.2

சரியான விடை: B

1.9

கற்கை வெளிப்பாடு : 4.1.2

சரியான விடை: C

1.10

கற்கை வெளிப்பாடு : 4.13.2

சரியான விடை: D

(2 x 10 = மொத்தம்: 20 புள்ளிகள்)

## விடை 02

### 2.1

#### கற்கை வெளிப்பாடு : 1.1.1

- தனியுரிமை வியாபாரம், பங்குடமை ஆகியவற்றைவிட இடர் குறைந்த முதலீடு.
- பங்குதாரர்கள் எண்ணிக்கையில் வரையறைகள் இல்லை.
- நிதியை அதிகரிப்பது (பெறுவது) இலகுவானது.
- வியாபாரத்திற்கு வேறான சட்ட அடையாளம் (Separate legal identity)
- முதலீட்டாளர்களிடமிருந்து பிறருக்கு பங்குகளை மாற்றுவது இலகுவானது.
- வரி அனுகூலங்கள்

### 2.2

#### கற்கை வெளிப்பாடு : 1.1.1

- அகக் கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்து அகக்கட்டுப்பாட்டு முறைமைக்கு தேவையான மேம்படுத்தல்களை பரிந்துரைத்தல்
- அகக் கணக்காய்வுத் திட்டத்தினை மீளாய்வு செய்து அங்கீகரித்தல்
- அகக் கணக்காய்வு அணியினருக்கு வழிகாட்டல்களை வழங்குதல் .
- நிதிக்கூற்றுக்கள் பிரயோகிக்கக்கூடிய நிதியறிக்கையிடல் வேலைச்சட்டகத்திற்கு அமைய தயாரிக்கப்படுவதனை உறுதிசெய்தல்

### 2.3

#### கற்கை வெளிப்பாடு : 1.2.4

- (i) கம்பனியின் சொத்து அல்ல - தொழிற்பாட்டுக் குத்தகையின்கீழ் வைத்திருக்கப்படும் கட்டிடம் கம்பனியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு வளம் அல்ல.
- (ii) கம்பனியின் சொத்து - வாடிக்கையாளரிடமிருந்து வருமதியாகவுள்ள தொகையானது மேற்கொள்ளப்பட்ட விற்பனை காரணமாக கம்பனியால் கட்டுப்படுத்தப்படுவதுடன், அந்த தொகை பெறப்படும்போது பொருளியற் பயன்கள் கம்பனிக்குப் பாய்கின்றது.
- (iii) முகவரின் சொத்து அல்ல - முகவரினால் வைத்திருக்கப்படும் இந்தத் தொக்குகளில் விற்கப்படாதவை முதல்வருக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டியவை ஆதலினால் அவை முகவரினால் கட்டுப்படுத்தப்படுபவை அல்ல.

### 2.4

#### கற்கை வெளிப்பாடு 2.1.4

**விற்பனைத் திரும்பல் நாளேடு-** சில காரணங்களுக்காக வாடிக்கையாளர் பொருட்களை திருப்பி அனுப்பும்போது வியாபாரத்தினால் ஏற்படுத்தப்படும் செலவுப்பதிவுக் குறிப்புக்களை பதிவுசெய்து தொகுப்பதற்காக பேணப்படும்.

**கொள்வனவுத் திரும்பல் நாளேடு-** வியாபாரம் அதன் வழங்குனருக்கு திருப்பியனுப்பிய பொருட்கள் தொடர்பில் வழங்குனரிடமிருந்து பெறும் செலவுப் பதிவுக் குறிப்புகளை பதிவுசெய்து தொகுப்பதற்கு பேணப்படும் நாளேடு.

**காசேடு-** காசுப் பெறுவனவகள் மற்றும் கொடுப்பனவுகளை பதிவுசெய்து தொகுப்பதற்கு பேணப்படும் நாளேடு.

2.5

கற்கை வெளிப்பாடு : 2.3.2		
i. வியாபார வருமதிக் கணக்கு -A விற்பனைக் கணக்கு	Dr. 5,000	Cr. 5,000
ii. வியாபார சென்மதிகள்/வழங்குனர் K கொள்வனவுத் திரும்பல்	Dr. 4,500	Cr. 4,500
iii. காசு / வங்கி வியாபார வருமதிகள்	Dr. 2,000	Cr. 2,000

2.6

கற்கை வெளிப்பாடு : 2.6.2
சரியான வியாபார வருமதிகள் மீதி: தனித்தனி வியாபார வருமதிகள் மீதிகளின் மொத்தம் ரூபா 2,100,000 உபபேரேட்டில் பதிவுசெய்யப்படாத அனுமதித்த கழிவு ரூபா (12,000) சரியான வியாபார வருமதிகள் கட்டுப்பாட்டு கணக்கு மீதிரூபா 2,088,000

2.7

கற்கை வெளிப்பாடு : 2.7.1
காசேட்டில் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பெற்ற காசோலைத் தொகையை பதிவு செய்தலில் ஏற்படும் <b>வழு</b> . அதன்படி காசேட்டு மீதிக்கும் வங்கிக்கூற்று மீதிக்கும் இடையில் வித்தியாசத்தினை தோற்றுவித்துள்ளது.
காசேட்டில் பதிவுசெய்யப்படாத வங்கிக் கட்டணம். வங்கிக்கூற்றினை செவ்வை பார்த்த பின்னரே இது கம்பனிக்கு தெரிய வரும். எனவே, அதுவரையில் காசேட்டில் அந்த உருப்படி <b>பதியப்படாததன்</b> காரணமாக காசேட்டு மீதிக்கும் வங்கிக்கூற்று மீதிக்குமிடையில் வித்தியாசம் காணப்படும்.
காசோலையொன்று எழுதப்பட்டு, காசேட்டில் செலவுப்பதிவு செய்யப்பட்டு வழங்குனருக்கு வழங்கப்பட்டு இன்னும் கொடுப்பனவுக்கு சமர்ப்பிக்கப்படாதத காசோலை. எனவே, <b>கால வித்தியாசம்</b> காரணமாக காசேட்டு மீதிக்கும் வங்கிக்கூற்று மீதிக்குமிடையில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

2.8

கற்கை வெளிப்பாடு : 4.7.2

**செம்மையாக்க நிகழ்வுகள்-** அறிக்கையிடற்கால இறுதிக்கும் நிதிக்கூற்றுக்கள் வழங்கலுக்கு அங்கீகரிக்கப்படும் திகதிக்கும் இடையில் ஏற்படும், அறிக்கையிடற்கால இறுதியில் நிலவிய புறநிலைகளுக்கு சான்றாக அமையும் நிகழ்வுகள்

**செம்மையாக்கப்படாத நிகழ்வுகள்-** அறிக்கையிடற்கால இறுதிக்கும் நிதிக்கூற்றுக்கள் வழங்குவதற்காக அங்கீகரிக்கப்படும் திகதிக்கும் இடையில் ஏற்படும், அறிக்கையிடற்காலத்தின் பின்னர் ஏற்பட்ட புறநிலைகளுக்கு சான்றாகவுள்ள நிகழ்வுகள்.

2.9

கற்கை வெளிப்பாடு : 4.6.5

- கடந்தகால நிகழ்வின் விளைவாக தற்கால கடப்பாடு இருத்தல் வேண்டும்
- கடப்பாட்டினை தீர்ப்பதற்கு பொருளியற் பயன்களை மாற்றும் தேவை சாத்தியமானதாக இருத்தல் வேண்டும்.
- கடப்பாடு பற்றிய நம்பகமான மதிப்பீட்டினை மேற்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

2.10

கற்கை வெளிப்பாடு : 3.6.2

**விகிதக் கணிப்பீடு**

- $ROCE = \frac{\text{வரி, வட்டிக்கு முன் இவலபம்}}{(\text{உரிமையாண்மை} + \text{நீண்டகாலக் கடன்})} * 100 = \frac{125,000 * 100}{625,000 + 75,000} = 17.86\%$
- உரிமையாண்மை மீதான வருவாய்  
 $= \frac{\text{நிகர இலாபம்}}{\text{உரிமையாண்மை}} * 100 = \frac{77,250}{625,000} * 100 = 12.36\%$
- விரைவுச் சொத்து வீதம் =  $\frac{\text{நழு சொத்துக்கள் - தொக்குகள்}}{\text{நடைமுறைப் பரிப்புக்கள்}} = \frac{375,000 - 125,000}{175,000} = 1.43$

(மொத்தம்: 30 புள்ளிகள்)

## பிரிவு 2

விடை 03

கற்கை வெளிப்பாடு : 2.2.2 and 2.5.2

- (a) கணக்கீட்டு சமனப்பாடு மீதான தாக்கம்:  
 நடைமுறையல்லா சொத்துக்கள் + நடைமுறைச் சொத்துக்கள் = உரிமையாண்மை +  
 நடைமுறையல்லா பரிப்புக்கள் + நடைமுறைப் பரிப்புக்கள்

	N.C. Assets	C. Assets	Equity	N.C. Liability	C. Liability
(i)	+ 800,000	- 200,000	=	+ 400,000	+ 200,000
(ii)	+ 1,400,000		= + 300,000	+ 1,100,000	
	<i>(1,100,000 நடைமுறை அல்லது நடைமுறையல்லா பரிப்பின் கீழ் காட்டப்படலாம்.)</i>				
(iii)		+ 600,000	= +60,000		+ 540,000

- (b) வழக்களை திருத்துவதற்கு தேவையான நாட்குறிப்புப் பதிவுகள்:

(i) வியாபார வருமதி கட்டுப்பாட்டு கணக்கு Dr. ரூ18,000  
 விற்பனைக் கணக்கு ரூ18,000  
 (தவிர்க்கப்பட்ட விற்பனை இப்போது கணக்கிற் கொள்ளப்பட்டது)

(ii) வங்கிக் கணக்கு Dr ரூ80,000  
 வியாபார வருமதிகள் Cr ரூ80,000  
 (வாடிக்கையாளர் நேரடி வைப்பினை பதிவுசெய்தல்)

காட்சியறை வாடகைக் கணக்கு Dr ரூ30,000  
 வங்கிக் கணக்கு Cr ரூ30,000

(காட்சியறை வாடகை நிலையியற் கட்டளைக் கொடுப்பனவை பதிவுசெய்தல்)

*(மாணவர் இதனை இரு பதிவுகளாக எழுதலாம்)*

(iii) வழங்குனர் - SP கணக்கு Dr. ரூ80,000  
 அனுமதித்த கழிவுக் கணக்கு Cr. ரூ40,000  
 பெற்ற கழிவுக் கணக்கு Cr. ரூ40,000  
 (பெற்ற கழிவு தொடர்பான வழத் திருத்தம்)

**பகுதி (கை) க்கான மாற்று விடை**

வங்கிக் கணக்கு Dr ரூ50,000  
 காட்சியறை வாடகைக் கணக்கு Dr ரூ 30,000  
 வியாபார வருமதியாளர் கணக்கு/சக்குரா ரூ80,000  
 (வங்கிக் காசேட்டில் பதிவுசெய்யப்படாத ஊடகசெயல்கள் பதியப்படுதல்)

**(மொத்தம்: 10 புள்ளிகள்)**

(a)

**பகிர்வுக் கணக்கு**

		தொகை(ரூபா)
திருத்திய நிகர இலாபம் (W1) (திருத்திய இலாபத்திற்கு மாத்திரம்)		980,000
பங்காளர்கள் சம்பளம்-		
- சுனில்- 25,000*12		
- அனில்- 30,000*12	660,000	
மூலதனம் மீதான வட்டி-		
- சுனில்- 35,000		
- அனில்- 21,000		
- விபுல்- 14,000	70,000	(730,000)
இலாபப் பங்கு		250,000
- சுனில்	125,000	
- அனில்	75,000	
- விபுல்	50,000	

**W1: திருத்திய நிகர இலாபக் கணிப்பு**

நிகர இலாபம்

கழி: வட்டிச் செலவு (250,000\*12%)

கூட்டு; வருமதியான காப்புறுதிக் கோரிக்கை (50,000\*75%)

திருத்திய நிகர இலாபம்

ரூபா

972,500

(30,000)

37,500

980,000

(b)

**பங்காளர் நடைமுறைக் கணக்கு**

	சுனில்	அனில்	விபுல்		சுனில்	அனில்	விபுல்
01.01.2017 இல் மீதி	-	75,000	37,500	01.01.2017 இல் மீதி	125,000	-	-
பற்றுக்கள்	100,000	170,000	60,000	கடன் வட்டி	30,000	-	-
உத்தரவாத இலாபம்	-	36,000	-	சம்பளம்	300,000	360,000	
				மூலதனம் மீதான வட்டி	35,000	21,000	14,000
				இலாபப் பங்கு	125,000	75,000	50,000
மீதி கீ.கொ.செ	515,000	175,000	2,500	உத்தரவாத இலாபம்			36,000
	<b>615,000</b>	<b>456,000</b>	<b>100,000</b>		<b>615,000</b>	<b>456,000</b>	<b>100,000</b>

(மொத்தம்: 10 புள்ளிகள்)

விடை 05

கற்கை வெளிப்பாடு : 3.5.2

(i) சரத்தின் 31.12.2017 இல் முடிவடைந்த காலாண்டிற்கான வருமானக் கூற்று

	ரூபா	ரூபா
விற்பனை (3,800 + 420)		4,220,000
கழி: விற்பனைக் கிரயம்		
ஆரம்பத் தொக்கு	nil	
கூட்டு: கொள்வனவு (W2)	3,400,000	
கழி: இறுதித் தொக்கு	(465,000)	2,935,000
<b>மொத்த இலாபம்</b>		<b>1,285,000</b>
கழி: செலவுகள்		
சம்பளம் 30,000 + 15,000 (உரிமையாளர்)	(45,000)	
வாடகை 8,000 + 4,000 (அட்டறு) + 12,000 (வாடகை வைப்பு)	(24,000)	
தேய்மானம் 600,000 @ 20% * 3/12	(30,000)	
வங்கிக் கட்டணம்	(2,000)	
பதிவழிக்கப்பட்ட அறவிடமுடியாக் கடன்	(10,000)	
ஏனைய செலவு 584,000 + 12,000 (உரிமையாளர்)	(596,000)	(707,000)
<b>காலாண்டிற்கான நிகர இலாபம்</b>		<b>578,000</b>

(ii) 31.12.2017 இல் நிதிநிலைக் கூற்று

	ரூபா	ரூபா
<b>நடைமுறையல்லாச் சொத்துக்கள்</b>		
அலுவலக உபகரணம் 600,000 - 30,000 (தேய்மா)		570,000
<b>நடைமுறைச் சொத்துக்கள்</b>		
தொக்கு	465,000	
வியாபார வருமதிகள் (W1)	422,000	
வாடகை முற்பணம் 48,000 - 12,000	36,000	
தளபாடத்திற்கு செலுத்திய முற்பணம்	15,000	
வங்கி மீதி 411,000 - 320,000	91,000	1,029,000
<b>மொத்தச் சொத்துக்கள்</b>		<b>1,599,000</b>
<b>உரிமையாண்மை</b>		
உரிமையாளர் கணக்கு:		
ஆரம்ப மூலதனம்		900,000
காசு எடுப்பனவுகள்	(290,000)	
அடைந்த வியாபார செலவுகள் 15,000 + 12,000	(27,000)	(263,000)
காலாண்டிற்கான இலாபம்		578,000
		1,215,000
<b>நடைமுறைப் பரிப்புக்கள்</b>		
வியாபார சென்மதிகள்		380,000
அட்டறு செலவுகள் - வாடகை		4,000
<b>மொத்த உரிமையாண்மையும் பரிப்புக்களும்</b>		<b>1,599,000</b>



செயன்முறைகள்:

(W1)

வியாபார வருமதிகள் கட்டுப்பாட்டுக் கணக்கு

	தொகை (ரூபா)
மீதி மு/கொ/வ	nil
காலாண்டில் விற்பனை	4,220,000
திரும்பிய காசோலை	12,000
வாடிக்கையாளரிடமிருந்து பெறுவனவு	(3,800,000)
பதிவழித்த அறவிடமுடியாக் கடன்	(10,000)
மீதி கீ/கொ/செ	422,000
	4,232,000

(W2)

வியாபாரச் சென்மதிகள் கட்டுப்பாட்டக் கணக்கு

	தொகை (ரூபா)
மீதி மு/கொ/வ	nil
காலாண்டில் கொள்வனவு	3,400,000
வழங்குனருக்கு செலுத்திய தொகை	(2,700,000)
சமர்ப்பிக்கப்படாத காசோலை	(320,000)
மீதி கீ/கொ/செ	380,000

(மொத்தம் 10 புள்ளிகள்)

விடை 06

கற்கை வெளிப்பாடு : 4.4.2

வரையறுக்கப்பட்ட சிசில் (தனியார்) கம்பனி  
31 டிசம்பர் 2017 இல் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்வுக் கூற்று

	தொகை (ரூபா)
வரிக்கு முன் இலாபம்	770,320
தேய்மானம்	228,820
பெற்ற வட்டி	( 52,000)
செலுத்திய வட்டி	29,850
தொக்குகளில் (அதிகரிப்பு)/ வீழ்ச்சி	(451,000)
வியாபார வருமதிகளில் (அதிகரிப்பு)/ வீழ்ச்சி	173,280
வியாபார சென்மதிகளில் அதிகரிப்பு / (வீழ்ச்சி)	(512,373)
அட்டுறு செலவுகளில் அதிகரிப்பு / (வீழ்ச்சி)	( 9,050)
<b>தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்து பிறப்பிக்கப்பட்ட காசு</b>	<b>177,847</b>
பெற்ற வட்டி	52,000
செலுத்திய வட்டி	( 29,850)
செலுத்திய வரி (W1)	( 65,350)
<b>தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்து பிறப்பிக்கப்பட்ட நிகர காசு</b>	<b>134,647</b>
<b>முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான காசுப்பாய்வுகள்</b>	
ஆதனம், பொறி மற்றும் உபகரண கொள்வனவு	( 138,850)
மேற்கொள்ளப்பட்ட முதலீடு	(1,000,000)
<b>முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான நிகர காசுப்பாய்வுகள்</b>	<b>(1,138,850)</b>
<b>நிதியளிப்பு செயற்பாடுகளிலிருந்தான காசுப்பாய்வுகள்</b>	
பங்குகள் வழங்கல்	1,500,000
கடன் மீள்கொடுப்பனவு	( 450,867)
<b>நிதியளிப்பு செயற்பாடுகளிலிருந்தான நிகர காசுப்பாய்வுகள்</b>	<b>1,049,133</b>
காசு மற்றும் காசுச் சமானங்களில் அதிகரிப்பு	44,930
01 ஜனவரி 2017 இல் காசும் காசுச் சமானங்களும்	420,300
31 டிசம்பர் 2017 இல் காசும் காசுச் சமானங்களும்	465,230

W1	வருமானவரி சென்மதிக் கணக்கு	தொகை (ரூபா)
	மீதி மு/கொ/வ	17,800
	வருமானவரி ஏற்பாடு	74,000
	கழி: செலுத்திய வருமான வரி	(65,350)
	மீதி கீ/கொ/செ	26,450

(மொத்தம்: 10 புள்ளிகள்)

### பிரிவு 3

விடை 07

கற்கை வெளிப்பாடு 3.2.3

(a) (i)

ஈ-நெற் PLC

31 டிசம்பர் 2017 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முற்றடக்க வருமானக் கூற்று

	ரூபா.000	
வருமானம்	780,970	
விற்பனைக் கிரயம்	( 591,436 )	W1
<b>மொத்த இலாபம்</b>	<b>189,534</b>	
ஏனைய வருமானம்	3,485	W2
நிருவாகச் செலவுகள் (45,300+1,200+2,450)	(48,950)	
விநியோகச் செலவுகள்	(10,970)	
நிதிக் கிரயம் (4,302+514)	(4,816)	
<b>வரிக்கு முன் இலாபம்</b>	<b>128,283</b>	
வரிச் செலவு (3,700+357 + 6,730)	(10,787)	
<b>வரிக்குப் பின் இலாபம்</b>	<b>117,496</b>	

(ii)

ஈ-நெற் PLC

31 டிசம்பர் 2017 இல் நிதிநிலைக் கூற்று

	ரூபா 000	
<b>நடைமுறையல்லாச் சொத்துக்கள்</b>		
ஆதனம், பொறி மற்றும் உபகரணம்	533,675	W6
குத்தகைச் சொத்துக்கள் (2,400-2,400+4,626-1,156)	3,470	W4
	537,145	
<b>நடைமுறைச் சொத்துக்கள்</b>		
தொக்கு	4,750	
வியாபார வருமதிகள்	14,560	
வங்கி மீதி	39,800	
	59,110	
<b>மொத்தச் சொத்துக்கள்</b>	<b>596,255</b>	
<b>உரிமையாண்மையும் பரிப்புக்களும்</b>		
<b>உரிமையாண்மை</b>		

குறிப்பிடு மூலதனம்	200,000	
கைக்கொள் இலாபம் (191,132+4,000+117,496)	312,628	
மீள்மதிப்பு ஒதுக்கம்	<u>33,500</u>	
	<u>546,128</u>	
<b>நடைமுறையல்லாப் பரிப்புக்கள்</b>		
பிற்போடப்பட்ட வரிப் பரிப்பு (24,300+357)	24,657	
குத்தகைக் கடன்கொடுத்தோர்	<u>1,951</u>	
	<u>26,608</u>	
<b>நடைமுறைப் பரிப்புக்கள்</b>		
வியாபார சென்மதிகள்	12,350	
அட்டுறு செலவுகள்	3,650	
செலுத்தவெண்டிய வருமான வரி	6,730	
குத்தகைக் கடன்கொடுத்தோர்	<u>789</u>	
	<u>23,519</u>	
<b>மொத்த உரிமையாண்மையும் பரிப்புக்களும்</b>	<b><u>596,255</u></b>	

<b>செய்முறை 1 - விற்பனைக் கிரயம்</b>	<b>ரூபா'000</b>
ஆரம்பத் தொக்கு	5,600
கொள்வனவு	589,430
கழி: இறுதித் தொக்கு	4,750
	590,280
எந்திர தேய்மானம்	1,156
	591,436

<b>செய்முறை 2 - ஆதன விற்பனை</b>	<b>ரூபா'000</b>
பெற்ற விற்பனைத் தொகை	65,000
கழி: முன்கொணரற் தொகை	
மீள்மதிப்புப் பெறுமதி 31.12.2015	70,000
விற்பனைவரை திரள் தேய்மானம்	<u>(8,485)</u>
(70,000/16.5*2)	
முன்கொணரற் தொகை 31.12.17	<u>61,515</u>
விற்பனையிலிருந்தான இலாபம்	<u>3,485</u>

<b>செய்முறை 3 - பிற்போடப்பட்ட வரி</b>	<b>ரூபா'000</b>
கணக்கீட்டுத் தளம்	20,400
வரித் தளம்	19,125
(25,500/8*6)	
தற்காலிக வித்தியாசம்	1,275
பிற்போட்ட வரிப் பரிப்பு (1,275*28%)	357

செய்முறை 4 - நிதிக் குத்தகை	ரூபா'000
செலுத்தவேண்டிய மொத்தத் தொகை	6,000
உடன் கொடுப்பனவு	- 1,200
செலுத்தவேண்டிய மீதி	4,800
எந்திரத்தின் சீர்மதிப்பு	5,000
குறைந்த தொகை	4,626
(Dr. குத்தகைச் சொத்து, Cr. குத்தகை கடன் கொடுனர்)	
உடன் கொடுப்பனவும் முதலாவது தவணைக் கொடுப்பனவும்	
(Dr. குத்தகைக் கடன்கொடுனர், Cr. குத்தகைச் சொத்துக்கள்)	
குத்தகைக் கடன்கொடுனர் இறுதி மீதி	2,740
(4,626 - 2,400+514)	
நடைமுறைப் பரிப்பு (2,739.9-1,950.885)	789
நடைமுறையல்லாப் பரிப்பு	1,951
தேய்மானம்	1,156
(4,626/4)	
(Dr. விற்பனைக் கிரயம், Cr. குத்தகைச் சொத்துக்கள்)	
ஆண்டிற்கான நிதிக் கிரயம்	514

செய்முறை 5 - குத்தகை வட்டிக் கணிப்பீடு				
ஆண்டு	ஆரம்ப மீதி ரூபா	15% வட்டி ரூபா	தவணைக் கொடுப்பனவு ரூபா	இறுதி மீதி ரூபா
2017	3,426,000	513,900	( 1,200,000)	2,739,900
2018	2,739,900	410,985	( 1,200,000)	1,950,885

ரூபா'000

செய்முறை 6 - ஆதனம், பொறி மற்றும் உபகரணம்				
	2017டிசம்பர் 31இல் கிரயம்	2017டிசம்பர் 31 இல் திரள் தேய்மானம்	விற்பனை W2	2017 டிசம்பர் 31 இல் ஏட்டுப் பெறுமதி
காணி	340,000	-		340,000
கட்டிடம்	102,560	34,260	(61,515)	6,785
பொறியும் எந்திரமும்	144,330	25,780	-	118,550
மோட்டார் வாகனம்	120,680	52,340	-	68,340
				533,675

(மொத்தம் 20 புள்ளிகள்)



## பொறுப்பு மறுத்தல் அறிவித்தல் - Notice of Disclaimer

இந்த விடைகள் முற்றுமுழுதாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தால் (CA Sri Lanka) தரப்பட்டுள்ளதுடன், இவற்றை மாதிரி விடைகள் என்ற அடிப்படையிலேயே நீர் ஏற்றுக் கொள்கின்றீர்.

இவை மாதிரி விடைகளாக கருதப்பட வேண்டுமே தவிர சரியான / எதிர்பார்த்த விடைகளாக அல்ல.

இந்த விடைகள் இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டுள்ளன. அவையாவன:

1. பரீட்சை வினா ஒன்றிற்கு மாதிரி விடைக்கான விபரமான உதாரணத்தை தருதல் அத்துடன்
2. பாடத்தில் மாணவரின் ஆராய்ச்சி மேற்கொள்ள அவர்களுக்கு உதவுவதுடன், பாடம் பற்றிய அவர்களின் அறிவு மற்றும் விளக்கத்தை அதிகரிக்க உதவுவதாகும்.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் இந்த மாதிரி விடைகள் தொடர்பில் எந்தவொரு உத்தரவாதத்தையும் தரவில்லை ஆதலினால், இது தொடர்பாக எந்தவொரு துயரையும் இந்த இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நீர் கொண்டுவருதல் அர்த்தமற்றது. எனினும், நீர் இது தொடர்பாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நடவடிக்கை, கோரிக்கை, வழக்கு, அச்சுறுத்தல் அல்லது கேள்வி எதனையும் எழுப்பி அதில் நீர் வெற்றிபெறாத இடத்து இதனால் நிறுவகத்திற்கு ஏற்படும் சட்டச் செலவுகள் மற்றும் எதிர் நடவடிக்கை தொடர்புபட்ட சகல செலவுகளையும் நீர் பட்டக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு நீர் செலுத்த வேண்டும். இதே விடயத்திற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் அதன் இந்த உரிமையையோ அல்லது இதில் விபரிக்கப்பட்டுள்ள அல்லது இலங்கைச் சட்டங்களின் கீழான அதன் உரிமைகளையோ உறுதிப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படின், அதற்குரிய சட்டக் கட்டணம் மற்றும் செலவுகளை நீர் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு செலுத்த வேண்டும்.

© 2013 இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினால் (CA ஸ்ரீலங்கா).

முழுப் பதிப்புரிமையுடையது. இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் எழுத்துமூல முன் அனுமதியின்றி இந்த ஆவணத்தின் பகுதியினை மறுபிரசுரம் செய்வதோ அல்லது எந்த வடிவத்திலும் இலத்திரனிய, எந்திர, புகைப்படப் பிரதியிடல் பதிவுசெய்தல் மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக அனுப்புதலோ கூடாது.